

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

காத்தான்குடி நகர சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானங்கள் மற்றும் செலவுகள் கணக்கு, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டு கொள்கைகள் மற்றும் ஏனைய விளக்கமளித்தல் தகவல்களின் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் நகர சபை கட்டளைச் சட்டத்தின் (255 ஆம் அத்தியாயம்) 181(1) ஆம் உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 10(1) இன் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எமது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் தரப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான காத்தான்குடி நகர சபையின் சபையின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க உண்மையாக மற்றும் நியாயமாக வெளிப்படுத்துகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் முனைப்பழியுள்ள அபிப்பிராயம் வெளிப்படுத்துகின்றேன்.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க என்னால் கணக்காய்வு செய்யப்பட்டது. இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் வகையில் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் போதியளவானவை மற்றும் பொருத்தமானவை என்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக முகாமைத்துவத்தினதும் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தலும் நியாயமாகச் சமர்ப்பித்தலும் மற்றும் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்ற நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு இயலுமான வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினைத் தீர்மானிப்பது முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

நகர சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு, நிருவகிக்கின்ற தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நகர சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள் சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் அற்றவை என்பதற்கான உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் அதன் பொருண்மையான தன்மையானது இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் அமுல்படுத்தப்படுகின்ற பொருளாதாரத் தீர்மானம் தொடர்பான ஏற்படுத்துகின்ற தாக்கத்தின் அடிப்படையில் தங்கியுள்ளது.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் ஆகிய காரணங்களினால் ஏற்படுவதினாலாகும்.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்தப்படுகின்ற கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத் தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வெளிப்படுத்தல்கள் என்பன மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடங்கங்களுக்கா அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வகையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வு நோக்கெல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நகர சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள் நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- உரிய எழுத்துமுல சட்டத்திற்கோ அல்லது நகர சபையின் வழங்கப்பட்ட ஏனைய பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க நகர சபையின் நிறுவனம் செயற்படுகின்றதா எனவும்,

- தனது அதிகாரங்கள், கடமைகள், மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும்,
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆகும்.

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தில் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1) (ஈ) (iii) பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் நகர சபையின் நிதிக்கூற்றுக்கள் கடந்த வருடத்தை ஒத்திருந்தன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(i)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் கடந்த வருடத்தில் என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்கள்கள்
(அ) நகர சபைக்கு சொந்தமான 27 கடைகளை உள்ளடக்கிய மற்றும் 02 மலசலகூடங்களை உள்ளடக்கிய கூட்டுமொத்தம் 12 கொள்களன்களின் கூட்டுப்பெறுமதி ரூபா 27,716,312 மூலதனமாக்கப்பட்டிருக்கவில்லை.	இவைகளின் மொத்தப் பெறுமதி ஆதனம் பொறி மற்றும் உபகரணங்களின் கீழ் மூலதனமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	கொள்கலன் கடைகளின் பெறுமதிகள் சொத்துக்களாக கணக்குகளில் காட்டப்பட துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) இரண்டாம் தரப்பினரால் கொள்வனவு செய்யப்பட்டு சபைக்கு வழங்கப்பட்ட கொள்கலனின் மீளாய்வாண்டு இறுதி வரையான ரூபா 965,500 கிரயம் நிதிக்கூற்றுக்களில் சொத்தாக இனங்காணப்பட்டிருக்கவில்லை.	இதன் பெறுமதியினை சொத்தாக நிதிக்கூற்றில் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	சொத்துக்களாக கணக்குகளில் காட்டப்பட துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(இ) மீளாய்வாண்டின் போது நன்கொடையாக பெறப்பட்ட ரூபா 309,800 கணினி உபகரணங்கள் சொத்தாக நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருக்கவில்லை.	இதன் பெறுமதியினை சொத்தாக காட்டப்பட்டு உரிய சீராக்கத்தின் ஊடாக நிதிக்கூற்றில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	நன்கொடையாக பெறப்பட்ட கணினி உபகரணங்கள் கணக்குகளில் சொத்தாக காட்டப்பட துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஈ)	மீளாய்வாண்டில் விற்பனை செய்யப்பட்ட 15 வகையான 36 சொத்துக்களின் பெறுமதிகளின் அச்சொத்துக்களின் கிரயப் பெறுமதிகளிலிருந்து கழித்துக் காட்டப்பட்டிருக்கவில்லை.	சீராக்கத்தின் ஊடாக விற்பனை செய்தப்படும் சொத்துக்கள் அதன் கிரயங்களில் இருந்து கழித்துக்காட்ட துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	விற்பனை செய்யப்படும் சொத்துக்கள் அதன் கிரயங்களில் இருந்து கழித்துக்காட்ட துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
-----	--	---	---

1.6.2 கணக்காய்விற்காக எழுத்துமூலச் சான்றுகள் இல்லாமை

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

சிபார்சு

மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள ரூபா 261,222,755 ஆன 07 மீதிகளுடன் தொடர்புடைய நிலையான சொத்துப் பதிவேடு, உரிமையை உறுதிப்படுத்தும் பதிவேடுகள் மற்றும் முற்பணப் பதிவேடு கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

பதில் வழங்கப்படவில்லை

சொத்துக்களின் ஆவணங்களை திரட்டி ஏடுகளில் பதிவதற்கான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

- 1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்
சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைச் சந்தர்ப்பங்கள் கீழே தரப்படுகின்றன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மை	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணம்			
(i) 371(5)	சபையின் ஊழியர், ஒப்பந்தகாரர்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு சபையினால் வழங்கப்பட்ட ரூபா 10,541,294 ஆன முற்பண கொடுப்பனவுகளை இனங்கண்டு அவற்றினை தீர்ப்பனவு செய்வதற்கு 02 மாதம் தொடக்கம் 16 வருடங்களுக்கு மேலாக	இது ஆராய்ந்து சீர்செய்யும் நோக்கில் குழு அமைக்கப்பட்டு தீர்ப்பனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	முற்பண கொடுப்பனவுகளை இனங்கண்டு அவற்றினை தீர்ப்பனவு செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ii) 571(1),(2) & (3)	இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட ரூபா 5,455,627 ஆன காலங்கடந்த 16 வகையான வைப்புக்கள் தொடர்பில் சபை உரிய நபர்களுக்கு திருப்பிக் கொடுக்கவோ அல்லது வருமானக் கணக்கிற்கு மாற்றவோ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	காலங்கடந்த உள்ள வைப்புப் பணங்கள் உரிய நபர்களின் கோரிக்கைக்கு அமைவாக மீளவழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் நீண்ட கால வைப்புகள் அனைத்தும் உரிய அனுமதியுடன் வருமானமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-----------------------	--	--

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், 2024 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவினங்களை மிகைத்த வருமானம் ரூபா 16,366,794 ஆக இருந்ததுடன், அதற்கு நேரொத்ததாக முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவினங்களை மிகைத்த வருமானம் ரூபா 13,148,387 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் என்பன தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீடு செய்யப் பட்ட வருமானம்	பட்டியலிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப் பட்ட வருமானம்	திசம்பர் 31 இல் உள்ளவாறான மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப் பட்ட வருமானம்	திசம்பர் 31 இல் உள்ளவாறான மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரியும் வரியும்	25,202,000	24,916,026	19,437,729	14,627,788	22,030,000	35,781,669	19,355,556	16,426,113
வாடகை	13,055,000	12,287,065	11,912,628	754,812	10,089,000	10,461,725	10,081,350	380,375
உத்தரவுப் பத்திரக் கட்டணம்	4,120,000	4,682,220	4,608,030	102,750	3,920,000	4,366,495	4,337,935	28,560
ஏனைய வருமானம்	29,814,680	37,761,183	37,437,033	831,975	96,553	41,092,693	40,584,868	507,825
	-----	-----	-----	-----	-----	-----	-----	-----
	72,191,680	79,646,494	73,395,420	16,317,325	36,135,553	91,702,582	74,359,709	17,342,873
	=====	=====	=====	=====	=====	=====	=====	=====

2.2.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபார்க்கள்
(அ) வீதவரியும் வரியும்		
மீளாய்வாண்டில் பட்டியலிடப்பட்ட ஆதனவரி ரூபா 19,850,217 ஆக காணப்பட்ட போதிலும், அதில் ரூபா 12,808,105 மாத்திரமே சபையினால் அறவிட முடிந்ததாக இருந்தது. அத்துடன் மீளாய்வாண்டின் ஆரம்பத்தில் உள்ளவாறு காணப்பட்ட ரூபா 14,554,922 ஆதனவரி நிலுவையிலிருந்து ரூபா 4,595,862 மீளாய்வாண்டில் அறவிடப்பட்டிருந்தது மீதித் தொகை 02 ஆண்டு முதல் 05 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட வீச்சில் காணப்பட்டிருந்தன.	கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிலுவைகளில் அதிகரிப்பு காணப்பட்டது. தற்போது இவைகள் அறவிடப்பட்டு வருகின்றது.	வீதவரி நிலுவைகளை அறவிட துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) வாடகை		
கடைகளை குத்தகைக்கு வழங்கியமை தொடர்பில் 07 குத்தகைதாரர்களிடமிருந்து அறவிட வேண்டிய ரூபா 311,125 கணக்காய்வுத் திகதி வரை அறவிடுவதற்கு சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	பெறப்பட வேண்டிய வாடகை நிலுவைகளை அறவிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.	குத்தகை நிலுவையினை அறவிட துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(இ) முத்திரைத் தீர்வைகள்		
மாகாண சபையின் பிரதம செயலாளரிடமிருந்தும் மற்றும் ஏனைய அதிகாரிகளிடமிருந்தும் 2024 திசம்பர் 31 இல் கிடைக்க வேண்டியிருந்த மற்றும் 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் அறவிடப்படாதுள்ள ரூபா 6,245,270 முத்திரைத் தீர்வைகளை அறவிடுவதற்கு சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	நிலுவை முத்திரைத் தீர்வைகளை அறவிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.	நிலுவை முத்திரைத் தீர்வை வருமானத்தினை அறவிடுவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபார்க்கள்
(அ) 1958 இன் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச்சட்டத்தின் (அத்தியாயம் 623) பிரிவு 3(1) மற்றும் 1980 இன் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியச்சட்டத்தின் பகுதி II, பிரிவு 16(1) இன் பிரகாரம், குறிப்பிட்ட மாதத்திற்கான	தற்போது, குறித்த தொகையினை பகுதி பகுதியாக அந்நிதியத்திற்கு செலுத்துவதற்கான	ஊழியர் சேமலாப மற்றும் நம்பிக்கை நிதியங்களுக்கு பங்களிப்புத் தொகையினை உரிய காலப்பகுதிக்குள் செலுத்துவதற்கு துரித

பங்களிப்புத் தொகைகள் தொடர்ந்து வரும் மாதத்தின் இறுதித் திகதிக்கு முன் அந்நிதியங்களுக்கு செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் தாமத தண்டப் பணங்களுடன் சேர்த்து பங்களிப்புத் தொகைகள் செலுத்தப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்ததும் சபையானது 2021 சனவரி தொடக்கம் மீளாய்வாண்டின் இறுதி வரையான காலப்பகுதிக்காக அந்நிதியங்களுக்கு செலுத்த வேண்டிய ரூபா 11,978,899 பங்களிப்புத் தொகையினை உரிய காலப்பகுதிக்குள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஆ) நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபைக்கு செலுத்தவேண்டியதாகவுள்ள ரூபா 6,642,879 செலுத்துவதற்கும் மற்றும் மின்சார சபைக்கு முற்பணமாக செலுத்திய ரூபா 2,399,352 அறவீடு செய்துகொள்வதற்கும் மற்றும் அது தொடர்பான ஆவணங்களினை திரட்டுவதற்கும் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இத்தொகை தொடர்பாக எவ்வித ஆவணங்களோ பதிவேடுகளோ பெறமுடியாதுள்ளதனால் உரிய தரப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நீண்டகாலமாக நிலுவைகளாக உள்ள மீதிகள் தொடர்பில் ஆவணங்களை சேகரித்து தீர்ப்பளவு செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(இ) மீளாய்வாண்டின் போது எவ்விதமான விற்பனை ஒப்பந்தமின்றி கடன் அடிப்படையில் ரூபா 251,055 விற்பனை செய்யப்பட்ட 35,865 கிலோகிராம் சேதனப் பசளைக்குரிய வருமானத்தினை கணக்காய்வுத் திகதி வரையிலும் அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இரு கடிதங்கள் மூலம் உரிய தரப்பினருக்கு குறித்த தொகையினை செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கொடுப்பனவினை செலுத்த தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வுள்ளது.

நட்டம் ஏற்படாத வகையில் நிலுவை முழுவதையும் அறவிட துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.2 பயன்படுத்தப்படாத மற்றும் குறைவாக பயன்படுத்தப்பட்ட ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

நிர்மாணிக்கப்பட்ட ரூபா 3,437,300 மலசலகூட வசதிகளையுடைய இரண்டு கொள்கலன்களை மக்கள் பாவனைக்கு வழங்காது உரிய பராமரிப்பின்றி சேதமடைந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவும் விளைவற்று காணப்பட்டிருந்தன.

சபையின் கருத்துரை

தற்போது இவற்றினை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கையுடன் பொது மக்களின் பாவனைக்காக வருமானம் ஈட்டக்கூடிய வகையில் குத்தகை ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சிபார்சு

குறித்த கொள்கலன்களை பொதுமக்களின் மலசலகூட பாவனைக்கு வழங்கி உச்ச பயனை அடைய துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
(அ) மீளாய்வாண்டின் போது பொருள் கணிப்பீட்டு குழுவினால் திருத்தம் செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்ட 11 எண்ணிக்கையான வாகனங்களினை திருத்தம் செய்து மீளப்பயன்படுத்துவதற்கு கணக்காய்வுத் திகதி வரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கின்றது.	வாகனங்களினை திருத்தம் செய்து மீளப்பயன்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) சபையின் கட்டுப்பாட்டில் உள்ள 22 வாகனங்களின் உரிமையினை சவீகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	வாகனங்களின் உரிமையினை மாற்றிப் பெறுவதற்கான தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.	சபையினால் பயன்படுத்தப்படுகின்ற வாகனங்களின் உரிமையினை சவீகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.4 பெறுகைகள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
கிழக்கு மாகாண 2017 செப்டெம்பர் 21 ஆந் திகதிய மாகாண நிதிச் சுற்றறிக்கை இல. PT/04(i)/2017 இன் பந்தி 05(ஆ) இன் பிரகாரம், பெறுகை நடைமுறையின் போது விடய அறிவின் தொடர்புடைய ஒரு நபரை தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினராக நியமிக்க வேண்டும். எனினும், மீளாய்வாண்டில் 06 பெறுகைத் குழுத் தீர்மானத்தின் பிரகாரம், 12 சந்தர்ப்பங்களில் ரூபா 1,935,280 கொள்வனவு செய்யப்பட்ட மின்னியல் சாதனப் பெறுகையின் போது தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவில் மின்னியலாளர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருக்கவில்லை.	இனிவரும் காலங்களில் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவில் மின்னியலாளர் ஒருவர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவில் மின்னியலாளர் ஒருவரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.5 ஒப்பந்த நிர்வாகத்திலுள்ள குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
03 ஒப்பந்த வேலைகளின் மதிப்பீடு தயாரிக்கும் போது, குறித்த வேலை விபரங்களுக்கான மதிப்பீட்டு விலையானது கட்டிடத் திணைக்களத்தினால் அனுமதிக்கப்பட்ட நியம விலையினை விட மேலதிகமாக மதிப்பிடப்பட்டு தயாரிக்கப்பட்டிருந்தமையினால், நியம விலையிலும் மேலதிகமாக ரூபா 233,152 ஒப்பந்ததாரருக்கு மீளாய்வாண்டின் போது, கொடுப்பனவு செய்திருந்தது.	இவ்வாறான தவறுகள் இனிவரும் காலங்களில் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.	கட்டிட ஒப்பந்த வேலைகள் நியம விலையின் பிரகாரம் மதிப்பிடப்பட்டு கொடுப்பனவு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.6 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரசுகள்
(அ) முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் அனுமதிக்கப்பட்ட 06 பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படாமையினால் சபையினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் பலவீனமான முறையில் காணப்பட்டிருந்தன.	நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.	ஆளணி வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) சபையில் சேவையாற்றி ஓய்வுபெற்ற 07 உத்தியோகத்தார்கள், பதவி வெறிதாக்கப்பட்ட 04 உத்தியோகத்தார்கள் மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஒரு உத்தியோகத்தார் ஆகியோரின் மொத்தக் கடன் நிலுவையான ரூபா 290,308 இனை நீண்டகாலமாக அறவிட்டுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	இது தொடர்பாக குழு அமைக்கப்பட்டு, விடயங்கள் ஆராயப்பட்டு சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	ஊழியர் கடன் நிலுவைகளை அறவிட துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்

4.1 நிலைபேறான அபிவிருத்தி இலக்கு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபாரசுகள்
அடைய எதிர்பார்க்கும் 16 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கான 26 குறிகாட்டிகளுக்கு மீளாய்வாண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த ரூபா 9,372,000 இல ரூபா 8,501,782 குறித்த நோக்கத்திற்காக செலவிடப்பட்டிருக்கவில்லை.	எதிர்வரும் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட குறிகாட்டிகளுக்குரிய செலவீனங்களை முறையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	வரவு செலவுத்திட்டம் வினைத்திறனாக தயாரிக்கப்பட்டு அதன் பிரகாரம் நோக்கத்தை அடைந்துகொள்ள துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.